

ஸ்ரீ:
மங்களத்தைத் தரும்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்



யாஸா பத்மாஸனஸ்த்தா விபுலகடிதட பத்மபத்ராயதாஷ்வி
கம்பீராவர்தனாபி: ஸ்தனபரனமிதா ஸுப்ரவஸ்த்ரோத்தரீயா |
லக்ஷ்மீர் திவ்யைர் கஜேந்த்ரை: மணிகணகஸிதை:
ஸ்னாபிதா ஹேமகும்பை:
நித்யம் ஸா பத்மஹஸ்தா மம வஸது க்ருஹே ஸர்வ
மாங்கள்ய யுக்தா ||

कान्तस्ते पुरुषोत्तमः फणिपतिः शय्यासनं वाहनं
वेदात्मा विहगेश्वरो यवनिका माया जगन्मोहिनि |
ब्रह्मेशदिसुरव्रजः सदयितस्त्वद्दासदासीगणः
श्रीरित्येव च नाम ते भगवति ब्रूमः कथं त्वां वयम् || १ ||

காந்தஸ்தே புருஷோத்தம: ப₂ணிபதி: ஸய்யாஸனம் வாஹனம்
வேத₃ாத்மா விஹகே₃ஸ்வரோ யவனிகா மாயா ஜக₃ன்மோஹினி |
ப்ரஹ்மேஸத₃ிஸுரவ்ரஜ: ஸத₃யிதஸ்த்வத₃த₃ாஸத₃ாஸீக₃ண:
ஸ்ரீரீத்யேவ ச நாம தே ப₄க₃வதி ப₃ரும: கத₂ம் த்வாம் வயம் ||1||

தோஷம் யாதுமின்றி எல்லா நற்பண்புகளும் பெற்ற மஹாலக்ஷ்மியே,
உலகினைப் படைத்து அதனுள் கரைந்துறைந்து அதனை நியமித்து
அதன் ஸ்வாமியாய், எல்லா ஜீவராசிகளுக்கும் உத்தமனாய் விளங்கும்
மஹாவிஷ்ணு உன் பதி.

அரவரசனாம் ஆதிசேஷன் உயர்ந்ததும், விசாலமும்,
நறுமணமுள்ளதும், மென்மையானதும், குளிர்ந்ததுமான உமது
திருப்பள்ளி மெத்தையாயும் ஆஸனமாயும் உள்ளவர்.

வேதஸ்வரூபியான பக்ஷிராஜன் ஆஸனமாயும் ஊர்தியாயும் இருப்பவர்.

உம்மையறியாத உலகிற்கு மயக்கூட்டும் ப்ரகிருதி எனும் ஜடப்பொருள்
உம்மை மறக்கும் திருத்திரை.

ப்ரஹ்மா, ஈசன் போன்றவர்கள் உமது பரிஜனங்கள். அவர் தம்
தேவிமார்கள் உமது பரிசாரிகைகள்.

- 1) ஆஸ்ரயிக்கப்படுபவர்
- 2) தன்னை ஆஸ்ரயிப்பவர் பொருட்டு எம்பெருமானை ஆஸ்ரயிப்பவர்.
(எல்லாப் பொருட்கட்கும் ஆதாரமாயும் அவற்றை வியாபிப்பவராயும்
இருப்பவர்)
- 3) ஸர்வருக்கும் ஸ்வாமினியாய் பகவானுக்குப் பத்னியாய் இருப்பவர்

- 4) கஷ்டப்படுகிறவருடைய கூக்குரலைத் தானும் கேட்டு பகவானையும் கேட்பிப்பவர்.
- 5) ஆஸ்ரயித்தவருடைய எல்லா தோஷங்களையும் போக்குபவர்.
- 6) தமது குணங்களாலே பகவானை ஆஸ்ரயிக்கத் தக்கவராக அவர்களை பக்குவப்படுத்துகிறவர் - என்கிற சீரிய அர்த்தங்களைத் தன்னுள் பொதிந்து கொண்டிருக்கும் பீஜாக்ஷரமான “ஸ்ரீ” எனும் சொல் உமது திருநாமம்.

உம்மை யாம் எங்ஙனம் துதிப்போம்?

यस्यास्ते महिमानं आत्मन इव त्वद्बलभोपि प्रभुः

नालं मातुं इयत्तया निरवधिं नित्यानुकूलं स्वतः |

तां त्वां दास इति प्रपन्न इति च स्तोष्यास्यहं निर्भयो

लोकैकेश्वरि लोकनाथदयिते दान्ते दयां ते विदन् || २ ||

யஸ்யாஸ்தே மஹிமானம் ஆத்மன இவ த்வத்வல்லபே₄பி ப்ரபு₄:

நாலம் மாதும் இயத்தயா நிரவத₁ம் நித்யானுகூலம் ஸ்வத: |

தாம் த்வாம் த₃ாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்ஷாஸ்யஹம்

நி்ரப₄யோ

லோகைகேஸர்வரி லோகனாத₂த₃யிதே த₃ாந்தே த₃யாம் தே

வித₃ன் ||2||

எல்லா உலகிற்கும் ஒரே யஜமானியாயும், உலகின் அதிபதியான பெருமாளின் ப்ராண நாயகியாயுமிருக்கும் மஹாலக்ஷ்மியே! புவனியும் விண்ணுலகும் உங்கள் இருவருடைய சொத்து. இதற்கும் சீரிய உமது கல்யாண குணங்களுக்கும் அளவு கிடையாது. இவை யாவார்க்கும் எப்பொழுதும் இயற்கையில் அனுகூலமானவை. இதனை அளவிட்டுக் கூற நீரும் பெருமானும் சக்தியுள்ளவரல்லர். நான் உமதடிமையென்று உணர்ந்து உம்மைத் தஞ்சமாகப் பற்றியுள்ளேன். புலன்களை அடக்கி உமதாஜ்ஜைக்கு விரோதமின்றி வந்தடைந்தவர்களிடம் உமக்குள்ள தயையை உணர்ந்த நான் பயம் நீங்கப் பெற்றுத் துதி பாடப்போகிறேன்.

ईषत्त्वत्करुणानिरीक्षणसुधासन्धुक्षणाद्रक्ष्यते
नं प्राक्तदलाभतस्त्रिभुवनं संप्रत्यनन्तोदयम् |
श्रेयो नह्यरविन्दलोचनमनः कान्ताप्रसादाद्भुते
संस्तुत्यक्षरवैष्णवाध्वसु नृणां संभाव्यते कर्हिचित् || ३ ||

ஈஷத்த்வத்கருணானிரீக்ஷணஸுத₄ாஸந்து₄க்ஷணாத₃ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராத்த₃லாப₄தஸ்த்ரிபு₄வனம் ஸம்ப்ரத்யனந்தோத₃யம் |
ஈரேயோ நஹ்யரவிந்த₃லோசனமன: காந்தாப்ரஸாத₃ாத₃ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷரவைஷ்ணவாத₄வஸு ந்ருணாம் ஸம்ப₄ாவ்யதே
கர்ஹிசித் .. ||3||

தாயே! உமது கடைக்கண் பார்வை கிடைக்காத பொழுது அழிவுற்றும், உமது கடைக்கண் பார்வைக் கிடைக்கப் பெற்றதும் முன்னை விட அதிகச் செழிப்பானதுமான மூவுலகிலும் உள்ள ஜீவராசிகள் கருணை நிறைந்த அம்ருதம் போன்ற உமது கடைக்கண் பார்வையால் வாழ்விக்கப்பட்டுக் காப்பாற்றப் படுகிறார்கள். தாமரைப் போன்ற கண்களால் கருணையைப் பொழியும் பெருமானுடைய ஸமரஸமான இஷ்டநாயகியான உமது அனுக்கிரஹம் இல்லையேல் யாவார்க்கும் ஜடப்பொருளை மாத்திரம் அனுபவிக்கும் ஐஸ்வர்யமும், ஜீவாத்ம மாத்திரத்தை அனுபவித்தலெனும் கைவலியமும், பரமாத்மானுபவம் எனும் மோக்ஷமும் மற்றெவ்விதத்திலும் கிட்டாது.

शान्तानन्तमहाविभूति परमं यद्ब्रह्म रूपं हरेः
मूर्तम् ब्रह्म ततोपि तत्प्रियतरं रूपं यदत्यद्भुतम् |
यान्यान्यानि यथासुखं विहरतो रूपाणि सर्वाणि तानि
आहुः स्वरैः नुरूपरूपविभवैर्गाढोपगूढानि ते ||४||

ஸாந்தானந்தமஹாவிபூதி பரமம் யத₃ப₄ரஹ்ம ரூபம் ஹரே:
மூர்தம் ப₃ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யத₃த்யத₃ப₄தம் |
யான்யான்யானி யத₂ாஸுக₂ம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி
தானி

ஆஹு: ஸ்வரைனுரூபரூபவிப₄வைர்க₃ாடே₄ாபக₃ட₄ானி தே ||4||

தம்மை அடைந்தவர்களுடைய எல்லா தோஷங்களையும்
போக்குகிறவரும், உலகைப் படைப்பது போல் ஸம்ஹாரமும்
செய்பவருமான, பெருமாளினுடைய ஸ்வரூபம், பசி - தாகம்
போன்றதும், வளர்ச்சி - தேய்வு போன்றதுமான தோஷங்களற்றது.
தேச காலங்களாலும், குணங்களின் சீர்மையாலும் அளவற்றது.
(ஸம்ஸார மண்டலம், பரமபதம் என்கிற) இருவித சொத்தையுடையது.
மிக உயர்ந்தது. சுயமாகவும், கல்யாண குணங்களாலும் மிக மிகச்
சிறந்தது. அவரது திருமேனி, பார்த்து தொட்டு அனுபவிக்கத்
தக்கதாகவும், தியானிப்பவருடைய புத்தியை மலரச் செய்வதாயும்,
அவராலேயே அவரது ஆத்மாவை விட அதிகமாக நேசிக்கப்
படுவதாயும், அழகு முதலிய மஹிமைகளால் மிக்க ஆச்சர்யகரமாகவும்
இருப்பது. சங்கர்ஷணர், ப்ரத்யும்னர் போன்ற வ்யூகங்களும், ராம
கிருஷ்ணாதிகளான விபவங்களும், இயற்கையான ஆனந்தம் போன்ற
சுபாவத்தை விடாதவாறே, ஆஸ்ரிதரை மகிழ்விக்கும் லீலைகள் புரிய
ஏற்றுக் கொண்ட திருமேனிகள். இம்மூன்றும் முறையே அவற்றிக்கு
மிக்கப் பொருத்தமான உமது திவ்ய ஆத்மஸ்வரூபம், பரம் எனும்
உமது நித்யமான திருமேனி மற்ற அவதாரத் திருமேனிகள்
இவைகளுடன் பிரிவில்லாச் சேர்த்தியை உடையவை என வேதம்,
ஸ்மிருதி, பாஞ்சாராத்ர சாஸ்திரங்கள் போன்ற நூல்கள் கூறுகின்றன.

आकारत्रयसंपन्ना अरविन्दनिवासिनीम् |

अशेषजगदीशित्रिं वन्दे वरदवल्लभाम् || ५ ||

ஆகாரத்ரயஸம்பன்னாம் அரவிந்த₃னிவாஸினீம் |

அஸேஷஜக₃தீ₃ஸித்ரிம் வந்தே₃ வரத₃வல்லப₄ாம் ||5||

ஆஸ்ரயித்தவர் வேண்டுமவற்றை அளிக்கவல்ல பெருமாளை வசப்படுத்தியவராகையால் நமக்காக அவரிடம் சிபார்கு செய்பவராயும், எல்லா உலகிற்கும் இயக்குவிக்கும் ஸ்வாமினியாகையால், நம்மை ரக்ஷிக்க ஆற்றலையும், உறவையும் உடையவராயும், தாமரைப்பூ மேல் வீற்றிருப்பதால், அடையத் தக்கவராயும், இப்படி புருஷகாரத்வம், உபாயத்வம், உபேயத்வம் எனும் மூன்று ஆகாரங் (பண்பு) களையுடைய மஹாலக்ஷ்மீயை வணங்குகிறேன்.

भगवन्नारायणाभिमतानुरूप स्वरूप

रूपगुणविभवैश्वर्यशीलाद्यनवधिदतिशयासं

ख्येयकल्याणगुणगणां पद्मवनालयां भगवतीं श्रियं

देवीं नित्यानपायिनीं निर्वद्यां देवदेव दिव्यमहिषीम्

अखिलजगन्मातरम् अस्मन्मातरम् अशरण्यशरण्यां

अनन्यशरणः शरणम् अहं प्रपद्ये || ६ ||

ப₄க₃வன் நாராயணாபிமதானுரூப ஸ்வரூப

ரூபகுணவிப₄வைஸ்வர்யஸீலாத₃யனவதி₃திஸயாஸம்

க₂யேயகல்யாணகு₃னக₃னாம் பத₃மவனாலயாம் ப₄க₃வதீம் ஸ்ரியம்

தே₃வீம் நித்யானபாயினீம் நிர்வத₃யாம் தே₃வதே₃வ

திவ்யமஹிஷீம்

அகிலஜக₃ன்மாதரம் அஸ்மன்மாதரம் அஸரண்யஸரண்யாம்

அனன்யஸரண: ஸரணம் அஹம் ப்ரபத₃யே ||6||

தோஷமற்றவரும், கல்யாண குணங்கள் நிறைந்தவருமான பெருமாளுக்கு ப்ரியமானவையும், பொருத்தமானவையுமான திவ்ய ஆத்ம ஸ்வரூபம், திவ்ய திருமேனியழகு முதலான கல்யாண குணங்கள், உபயவியூதிகள், பெருமையையும், சுலபத்தன்மையையும் தோற்றுவிக்கும் எல்லையற்றதும், கணக்கற்றதும், மிக்க உயர்ந்ததுமான மங்கள குணங்கள் இவற்றையுடையவளும், தாமரைக் காட்டில் கோயில் கொண்டெழுந்தருளியிருப்பவளும், தோஷ

சம்பந்தமேயற்ற கல்யாண குணங்களையுடையவரும்,
 துயருற்றவருடைய ஆர்த்தத் த்வனியைக் கேட்பதும், அதனைப்
 பெருமாளைக் கேட்பிப்பதும் போன்ற பணிபுரிவராகையால்,
 ஆஸ்ரிதருடைய தோஷத்தைப் போக்கி, ப்ராப்யத்தில் ஆசையை
 வளர்த்து, உபாயத்தை அனுஷ்டிக்கச் செய்வதும், கர்மம்
 காரணமாகயின்றித் தமது ஸங்கல்பம் காரணமாகப் பல
 அவதாரங்கள் செய்வதும், அந்தந்த வஸ்துக்களின் ஸம்பந்தத்தால்
 தோஷம் சிறிதும் அடையாதவரும், பெருமாளை விட்டு
 அகலகில்லாதவரும், சீற்றம் அதனால் தண்டிப்பது போன்ற தோஷம்
 யாதுமில்லாதவரும், தேவர்க்கும் தேவனான பெருமானுக்கு ப்ரதான
 ராணியும், எல்லா ஜீவராசிகளிடத்தும் தாயின் வாஞ்சையை
 உடையவரும், எமக்குத் தாயாகவும், புகலற்றவர்களைக் காக்கும்
 தன்மையுள்ளவரும் ஆகிய பெரிய பிராட்டியாரை, என்னை ரக்ஷித்துக்
 கொள்ள எவ்வித விரகமற்ற நான் என்னைக் காப்பாற்றும் பொறுப்பை
 ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டு பொறுப்பை
 அவளிடம் சமர்ப்பிக்கின்றேன்.

उल्लासपल्लवितपालितसप्तलोकी

निर्वाहकोरकित नेमकटाक्षलीलाम् |

श्रीरङ्गहर्म्यतल मङ्गलदीपरेखां

श्रीरङ्गराजमहिषीं श्रियमाश्रयामः || ७ ||

உல்லாஸபல்லவிதபாலிதஸப்தலோகீ

நிர்வாஹகோரகித நேமகடாக்ஷலீலாம் .

ஸ்ரீரங்க₃ஹர்மயதல மங்க₃லதீ₃பரேக₂ாம்

ஸ்ரீரங்க₃ராஜமஹிஷீம் ஸ்ரியமாஸ்ரயாம: ||7||

பிரளயகாலத்தில் பாழாய் கிடந்த இந்த சேதன அசேதன
 வஸ்துக்களைப் பட்ட மரத்தைத் துளிர்ப்பிப்பது போல், தமது
 கடைக்கண் நோக்கி சின்னஞ்சிறு லீலையால் தோற்றுவித்து, பூ:, புவ:,
 ஸ்வ:, மஹ:, ஜந:, தப:, ஸத்யம் என்று ஏழு லோகங்களாகவும்,
 அவற்றை ஆளும் அதிகார புருஷர்களாகவும் செய்தருளி இந்த
 நிர்வாஹமென்னும் மொக்கையும், சேதநருக்கு முக்தியளித்தல் என்கிற

மலர்ச்சியையும் அளித்தருளவே திருவரங்கம் பெரியகோவிலில்
திருவிளக்குச் சுடராக விளங்குகிறவராயும், ஸ்ரீரங்கநாதனுடைய பட்ட
மகிஷியாயுமிருக்கும் மஹாலக்ஷ்மீயை இறைஞ்சுகிறோம்.

समस्तजननीं वन्दे चैतन्यस्तन्यदायिनीम् |
श्रेयसीं श्रीनिवासस्य करुणामिव रूपिणीम् ||